

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

திறப்பனை பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, தேறிய சொத்துக்கள்/ உரிமை மூலதன மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்களையும் உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகாரச்சட்டத்தின் 172(1) உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) உப பிரிவுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புகளையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து நிதிக்கூற்றுக்கள் திறப்பனை பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையில் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி பிரதேச சபை உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க மன்றம் செயற்படுகின்றதா எனவும்
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
- வளங்கள் சிக்கனமாக, செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் குறிப்பிடப்பட்ட தேவைகள் தொடர்பான விசேட ஏற்பாடுகள் உள்ளடங்கியுள்ளது.

- (அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக் கூற்றுக்கள் முன்னைய ஆண்டுன் இணங்குவதாக உள்ளது.
- (ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளின் பிரகாரம் முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களில் உள்ளடங்கியுள்ளது.

1.6 நிதிக் கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புகள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) LDSP செயற்திடத்தின் மூலம் மீளாய்வாண்டின் போது நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்தின் பெறுமதி ரூபா 44,316,885 ஆக இருந்த போதும் நிதிக் கூற்றுக்களில் ரூபா 56,791,352 ஆக காண்பிக்கப்பட்டமையால் கட்டிடங்களின் பெறுமதி ரூபா 12,474,467 அதிகரித்துக் காண்பிக்கப்பட்டிருந்தது.	சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	சரியான பெறுமதி கணக்கீடு செய்யப்படல் வேண்டும்.

(ஆ) 2025 ஆம் ஆண்டின் போது சரி செய்வதற்கு நடவடிக்கை சரியான பெறுமதி
செலுத்தப்பட்ட எனினும் எடுக்கப்படும். கணக்கீடு
மீளாய்வாண்டிற்குரிய செய்யப்படல்
கூட்டுத்தொகையான ரூபா 54,042 வேண்டும்.
செலவினம் கடன் கொடுத்தோரில்
கைவிடப்பட்டிருந்தது.

1.6.2 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள் அல்லது அறிக்கைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
மீளாய்வாண்டின் நிதிக்கூற்றுக்களுடன் சமர்ப்பிக்கப்பட்ட பட்டோலைகள் மற்றும் நிதிக் கூற்றுக்களில் 04 மீதிகளுக்கு இடையே ரூபா 20,530,902 வேறுபாடு காணப்பட்டது.	ஏற்றுக்கொள்கின்றோம்.	பட்டோலைகள் நேரொத்த அறிக்கைகளுடன் இணக்கம் செய்து சரி செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

1.6.3 அதிகாரப் பலம் இன்றிய கொடுக்கல் வாங்கல்கள்

அதிகாரப் பலம் இன்றிய கொடுக்கல் வாங்கல் தொடர்பான விபரம்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
ரூபா 536,491 கூட்டுத்தொகையான நீண்டகாலமாக நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்ட 03 கணக்குகள் உரிய அங்கீகாரம் இன்றி பதிவளிக்கப்பட்டிருந்தது.	இந்த மீதி மீண்டும் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கி நிர்வாகக் குழு தீர்மானம் அல்லது பொதுச் சபை தீர்மானத்தைப் பெற்று மீண்டும் அந்த மீதிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	முறையான நிர்வாகக் குழு அல்லது பொதுச் சபைத் தீர்மானத்தின் மூலம் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

1.7 இணங்காமைகள்

1.7.1 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை
சந்தர்ப்பங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

சட்டங்கள், விதிகள், பிரமாணங்களுடனான தொடர்பு	இணங்காமைகள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) 2016 திசெம்பர் 29 ஆந் திகதிய இலக்கம் 30/2016 என்ற அரசு நிர்வாகச் சுற்றறிக்கையின் 3.1 ஆம் பந்தி	சபைக்குச் சொந்தமான 04 வாகனங்கள் தொடர்பாக எரிபொருள் எரிவுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்க வில்லை.	எதிர்காலத்தில் முறையாக மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	அரசு நிர்வாக சுற்றறிக்கையின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) 1980 ஒக்தோபர் 29 ஆந் திகதிய இலக்கம் 47 என்ற தேசிய சுற்றாடல் சட்டம்	கழிவுப் பொருள் மீள் சுழற்சி நிலையத்திற்காக சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் பெறப்பட்டிருக்க வில்லை.	பிலிசரு நிலையத்தின் கழிவுப் பொருள் அகற்றும் தளத்தில் தயாரிக்கப்பட்ட பின்னர் சுற்றாடல் அனுமதிப் பத்திரத்தை கூடிய விரைவில் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	தேசிய சுற்றாடல் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் 2024 திசம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 4,665,531 ஆக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 2,871,785 ஆகும்.

2.2 வருமான நிர்வாகம்

2.2.1 மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கும், முன்னைய ஆண்டிற்கும் உரியதாக சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

2024					2023				
வருமானமா ன மூலம்	மதிப்பீடு செய்யப்பட் ட வருமானம்	சிட்டையிடப் பட்ட வருமானம்	சேகரிக்கப்பட் ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	சிட்டையிடப் பட்ட வருமானம்	சேகரிக்கப் பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
i. ஆதன வரியும் வரியும்	1,935,000	1,299,053	1,366,230	107,825	770,000	909,130	507,815	612,324	
ii. வாடகை	6,247,000	7,842,939	8,021,103	1,296,691	7,247,000	5,400,744	4,239,992	1,819,757	
iii. அனுமதிப்ப த்திரக் கட்டணம்	3,690,000	3,506,050	1,506,050	10,597,026	3,829,250	3,134,136	1,234,136	8,597,026	
iv. ஏனைய வருமானம்	5,727,500	7,876,866	5,111,666	8,015,310	8,262,645	5,593,443	3,037,758	5,320,107	
	-----	-----	-----	-----	-----	-----	-----	-----	-----
மொத்தம்	17,599,500	20,524,908	16,005,049	20,016,852	20,108,895	15,037,453	9,019,701	16,349,214	
	=====	=====	=====	=====	=====	=====	=====	=====	=====

2.2.2 வருமான சேகரித்தலின் செயலாற்றல்

சபையின் வருமான சேகரித்தலின் செயலாற்றல் தொடர்பான அவதானிப்புக்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) ஆதனவரி ரூபா 72,398 கூட்டுத் தொகையான நிலுவை ஆதனவரி மீளாய்வாண்டின் திசெம்பர் 31 ஆந் திகதி வரையிலும் அறவிடப்பட்டிருக்கவில்லை.	மிகுதி நிலுவைப் பணத்தை அறவிடுவதற்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.	நிலுவைப் பணத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

- (ஆ) வாடகை
- (i) சபைக்குச் சொந்தமான 20 கடைகளில் இருந்து கிடைக்க வேண்டிய கூட்டுமொத்தமான ரூபா 551,347 ஆன கடை வாடகை மீளாய்வாண்டின் திசெம்பர் 31 ஆந் திகதி வரையிலும் அறவிடப்பட்டிருக்க வில்லை.
- மிகுதி நிலுவைப் பணத்தை அறவிடுவதற்கு எழுத்து அறிவிக்கப்பட்டுள்ளது.
- நிலுவைப் பணத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
- (ii) 2022 ஆம் ஆண்டின் போது சபைக்குரிய வாகனங்களை வாடகைக்கு வழங்கியதால் கிடைக்க வேண்டிய கூட்டு மொத்தமாக ரூபா 49,900 ஆன வாடகை மீளாய்வாண்டின் திசெம்பர் 31 ஆந் திகதி வரையிலும் அறவிடப்பட்டிருக்கவில்லை.
- நிலுவைப் பணத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
- நிலுவைப் பணத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
- (இ) அனுமதிப் பத்திரக் கட்டணம்
- சுற்றாடல் சபையில் பதிவு செய்திருந்த ஹோட்டல்களில் இருந்து 2021 ஆம் ஆண்டு முதல் அறவிட வேண்டிய ரூபா 10,564,684 அனுமதிப் பத்திரக் கட்டணத்தை அறவிடுவதற்காக சபை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்திருந்த போதிலும் 2024 திசெம்பர் 31 ஆந் திகதி வரையிலும் அறவிடுவதற்கு முடியாதிருந்தது.
- 2021, 2022 ஆம் ஆண்டுகளுக்கான நிலுவைப் பணம் செலுத்துமாறு உரிய கம்பனிக்கு நீதிமன்றக் கட்டளை ஒன்றினால் அறிவிக்கப்பட்டிருந்த போதும் மீண்டும் கம்பனியால் மேன்முறையீடு சமர்ப்பித்தமையினால் இதுவரை நிதியினை அறவிட முடியாது இருந்ததுடன் 2023 ஆம் ஆண்டிற்கு அறவிட வேண்டிய பணத்தை அறவிடுவதற்காக அநுராதபுர நீதவான் நீதிமன்றத்தில் 965 என்ற வழக்கு தொடரப்பட்டுள்ளது.
- சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுத்து நிலுவைப் பணத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
- (ஈ) ஏனைய வருமானம்
- மாகாண சபையின் பிரத செயலாளரிடம் இருந்தும், ஏனைய அதிகாரத் தரப்பினரிடம் இருந்தும் மீளாய்வாண்டின் திசெம்பர் 31 ஆந் திகதியில் உள்ளவாறு கிடைக்க வேண்டிய நீதிமன்றத் தண்டப்பணம் ரூபா 2,004,210 மற்றும் முத்திரைக் கட்டணம் ரூபா 3,891,050 அறவிடப்பட்டிருக்கவில்லை.
- நிலுவைப் பணத்தை கோருவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- நிலுவைப் பணத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 சட்டத்தினால் கையளிக்கப்பட்ட பணிகளை நிறைவேற்றுதல்

பிரதேச சபைகள் சட்டத்தின் 3 ஆவது பிரிவின் கீழ் பொதுமக்கள் சுகாதாரம், பொது பயன்பாட்டுச் சேவைகள் மற்றும் பொது வீதிகள் தொடர்பான விடயங்களை முறைப்படுத்தல் மற்றும் நிர்வகித்தல், பொதுமக்களின் பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் நலன்புரி போன்ற சபையினால் நிறைவேற்ற வேண்டியிருந்த குறிக்கோள்களை நிறைவேற்றுதல் தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
பிரதேச சபைகள் சட்டத்தின் 126 ஆம் பிரிவின் கீழ் 30 பிரதான விடயங்களை நிறைவேற்றுவதற்காக உபவிதிகள் விதிக்க வேண்டியிருந்த போதிலும் 2024 திசம்பர் 31 ஆந் திகதி வரையிலும் அந்த விடயங்களுக்காக உபவிதிகள் விதிக்கப்பட்டிருக்கவில்லை.	புதிய சபை ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் உபவிதிகளை விதித்து அங்கீகரித்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	உபவிதிகளை விதிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.2 இனங்காணப்பட்ட நட்டம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
திறப்பணை மற்றும் லபுநோருவ நூலகங்களில் தொலைந்து போயிருந்த 422 புத்தகங்கள் தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	தொலைந்து போனமை தொடர்பாக நூலக சேவை சபை சுற்றறிக்கையின் பிரகாரம் பொறுப்பு வாய்ந்தவரிடம் இருந்து சேகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	பொறுப்பு வாய்ந்தவரிடம் இருந்து நட்ட இழப்பை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.3 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
சபையின் அதிகாரப் பிரதேசத்தில் பொது மக்களுக்குத் தேவையானவற்றைக் கொள்வனவு செய்தல், விவசாயிகளுக்கு தமது உற்பத்திகளை விற்பனை செய்வதற்கு மற்றும் சபைக்கு வருமானத்தைப் பெற்றுக் கொள்வதற்காக வாராந்த சந்தை ஒன்றை ஆரம்பிப்பதற்கு சபை கவனம் செலுத்தியிருக்க வில்லை.	எதிர்காலத்தின் போது வாராந்த சந்தையை ஆரம்பிப்பதற்கு நிலம் ஒன்றை ஒதுக்கிக்க கொள்வதற்கான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளது.	வாராந்த சந்தையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.4 செயற்பாட்டு செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) சபைக்குச் சொந்தமான நாச்சியாதுவவில் அமைந்துள்ள 02 கடைகள் தொடர்பாக நாளதுவரையாக்கப்பட்ட	தற்போது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.	முறையான உடன்படிக்கை செய்து வாடகைக்கு வழங்குவதற்கு

முறையான உடன்படிக்கை
காணப்படாது இருந்ததுடன்
உத்தியோகத்தர்கள்
போதியளவான கவனம்
செலுத்தாமையினால் அந்த
வாடகையாளர் தமது விருப்பத்தின்
பெயரில் அந்த கடைகளை வீடு
ஒன்றாக உட்படுத்தியிருந்தமை,
அனுமதி இன்றி நிர்மாணங்கள்
மாற்றப்பட்டிருந்தது.

நடவடிக்கை
வேண்டும்.

எடுத்தல்

(ஆ) முறியங்கடவல் நகரத்தில் 05 கடைகளில் 03 கடைகளுக்காக
அமைந்துள்ள 05 கடைகள் 05 கடைகளை வாடகைக்கு தேவையான வசதிகளை
வருடங்களுக்கு ஒரு தடவை வழங்குவதற்கான பெறுகை வழங்கி வாடகைக்கு
குறித்துரைத்த பிரகாரம் நடவடிக்கை வழங்குவதற்கு எடுத்தல்
வாடகைக்கு வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட போதும் நடவடிக்கை எடுத்தல்
நடவடிக்கை எடுக்காமையால் விண்ணப்பதாரர்கள் வேண்டும்.
வாடகையாளரின் விருப்பத்தின் முன்வராமையின்
பெயரில் தொடர்ச்சியாக காரணமாக அதனை திறக்க
இருப்பதற்கும், 03 கடைகளுக்காக முடியாது இருந்தமையால்
மின்சார வளங்களைப் பெற்றுக் மீண்டும் கேள்வி கோரி
கொள்ளாமல் மின்சாரம் இன்றி உடனடியாக அந்த
நடாத்திச் செல்லப்படுகின்ற 04 கடைகளுக்காக
கடைகளுக்காகவும் நியாயமான மின்சாரத்தைப் பெற்றுக்
வாடகை அறவிடுவதற்கு கொள்வதற்கு நடவடிக்கை
மீளாய்வாண்டின் போதும் எடுக்கப்படும்.
நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க
வில்லை.

(இ) அரைவாசி பூர்த்தி செய்யப்பட்ட நிதியேற்பாடு போதியளவில் வருமானங்களை
எத்துன்கம கடைகளில் இல்லாமையின் உழைப்பதற்காக
நிர்மாணங்களை பூர்த்தி செய்து அடிப்படையில் வேலைகளை உழைப்பதற்காக
மீளாய்வாண்டின் போது பூர்த்தி செய்வதற்கு பயன்படுத்துதல்
வாடகைக்கு வழங்குவதற்கு முடியாது இருந்ததுடன் வேண்டும்.
நடவடிக்கை எடுக்கப்படாது எதிர்காலத்தில்
இருந்ததுடன் தயாகமவில் பொருத்தமான செயற்திட்டம்
நிர்மாணிக்கப்பட்ட 05 கடைகளில் ஒன்றின் மூலம்
எந்த ஒரு பராமரிப்பும் இல்லாது நிதியேற்பாட்டைப் பெற்று
இருந்தமையால் பயன்பாட்டுக்க மிகுதி வேலைகளை பூர்த்தி
எடுக்க முடியாத நிலைமையில் செய்வதற்கு
காணப்பட்டது. திட்டமிடப்பட்டுள்ளது.

3.5 மனித வள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
ஆரம்ப நிலையில் ஊழியர்களை நிரந்தரமாக்கல் தொடர்பாக அமைச்சரவைப் பத்திரத்தின் பிரகாரம் அரச நிர்வாக அமைச்சு செயலாளரின் 2024 யூன் 25 ஆம் திகதி இலக்கம் PL/06/2/36/r-1 என்ற கடிதம் மூலம் ஆரம்ப நிலையின் பதவிகளுக்கு ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கு மாத்திரம் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த போதும் இந்த சபையில் வேலைக் கட்டுப்பாட்டாளர் III பதவியில் சேவையாற்றியவருக்கு இரண்டாம் நிலையில் பதவியில் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டிருந்தது.	ஆரம்ப நிலையில் ஊழியர்களை நிரந்தரமாக்கல் தொடர்பாக அமைச்சரவைப் பத்திரத்தின் பிரகாரம் வட மத்திய மாகாண அரச சேவை ஆணைக்குழுவினால் ஆரம்ப நிலை உத்தியோகத்தர்களிற்கு மேலதிகமாக MN-01 பதவியும் நேர்முகப் பரீட்சையை நடாத்தி அதாவது அமைய பதிலீட்டு அடிப்படையில் சேர்க்கப்பட்ட சகலருக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது.	அமைச்சரவைப் பத்திரத்தின் பிரகாரம் நிரந்தரமாக்குதல் வேண்டும்.